

## இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

\*\*\*\*\*

### ஊடக அறிக்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அங்குரார்ப்பணம் மற்றும் சென்னை - யாழ்ப்பாணம்

இடையிலான

அலையன்ஸ் எயார் குறுந்தூர விமான சேவையின் ஆரம்பம்

இந்திய - இலங்கை உறவு வானத்தை கொட்டது!

இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவும் பிரசன்னமாகியிருந்தார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை சிறப்பிக்க இந்திய பிரமுகர்கள் பலர் முதலாவது விமானத்தில் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். ATR72-600 விமானம் எயார் இந்தியா நிறுவனத்தின் சக நிறுவனமான அலையன்ஸ் எயார் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த விமான சேவையே அந்த நிறுவனத்தின் முதலாவது சர்வதேச சேவையாகும்.

2. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து ,எயார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப்பணிப்பாளர் திரு .அஷ்வானி லோஹானி ,அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி திரு.சி.எஸ்.சுப்பையா ,யாழ் இந்திய துணைத்தூதுவர் திரு .எஸ்.பாலச்சந்திரன், முப்படைகளின் அதிகாரிகள் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

3. உயர் ஸ்தானிகர் தனது உரையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவானது தற்போது வானத்தை தொட்டிருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் இந்த ,முதலாவது விமான சேவை, இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் மக்கள் உறவுக்கான அர்ப்பணிப்பு தொடரும் என்பதற்கான மற்றொரு உதாரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் மக்கள் மக்கள் தொடர்பின் ஆழத்தை மேலும் வலுவாக்க வேண்டியதில் உள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிப்பதாக அமைகின்றது. 2015 இல் இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடி வருகை தந்தபோது , இந்தியாவுக்கான எதிர்காலம் குறித்த எனது கனவு எமது அயலவர்களுக்குமானது” என்று கூறியதை உயர்ஸ்தானிகர் நினைவு கூர்ந்தார்.

4. இலங்கை அரசுடன் 2005 நவம்பரில் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் பலாவி விமான நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பையும் ஓடுதளத்தையும் புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீட்டை இந்தியா வழங்கியிருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடவேண்டும். அத்துடன் இரு தரப்பும் பிராந்திய வர்த்தக விமான சேவைகளை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிப்பது குறித்தும் பேச்சுக்களை நடத்துகிறது.

5. அண்மையில் இந்த விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த கட்டமைப்பு அபிவிருத்தி பணிகள் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

\* \* \* \* \*

கொழும்பு  
17 ஒக்டோபர் 2019